



# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

## இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதிவிசேஷமானது

අංක 2372/07 - 2024 පෙබරවාරි මස 20 වැනි අඟහරුවාදා - 2024.02.20

2372/07 ஆம் இலக்கம் - 2024 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 20 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

### பகுதி I : தொகுதி (I) - பொது

#### அரசாங்க அறிவித்தல்கள்

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் அறிவித்தல்

கனகரத்ன முதியன்சேலாகே மஹிந்த சிறிவர்தன ஆகிய நான், புகையிரத சீருடைப் பணியாளர் நலன்புரி நிதியச் சட்டமூலத்தின் (அத்தியாயம் 284) 16 ஆவது பிரிவின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், இந்த அறிவிப்பின் மூலம் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டு ஓகத்து மாதம் 04 ஆந் திகதி முதல் ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும் என பிரகடனம் செய்கிறேன்.

செயலாளர்,

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்

தேசியக் கொள்கைகள் அமைச்சர்.

2024, பெப்புருவரி 20.

ச. வ. பி. 63/51 III

#### இலங்கைப் புகையிரத சேவை சீருடை பணியாட்டொகுதியினர் தண்ணளி நிதியக் கட்டளைச் சட்டம்

(284 ஆம் அத்தியாயமான) புகையிரதச் சேவை சீருடைப் பணியாட்டொகுதியினர் தண்ணளி நிதியக் கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ், இலங்கைப் புகையிரதச் சேவை சீருடைப் பணியாட்டொகுதியினர் தண்ணளி நிதியமென அறியப்பட்ட கூட்டுத்தாபனத்தால் ஆக்கப்பட்டவையும் மேற்சொல்லப்பட்ட பிரிவினால் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு அவரினால் அளிக்கப்பட்டவையுமான விதிகள்.

செயலாளர்,

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்

தேசியக் கொள்கைகள் அமைச்சர்.

கொழும்பு,

2024, பெப்புருவரி 20.

1A - G 41458 — 56 (2024/02)

இவ் அதிவிசேட வர்த்தமானியை [www.documents.gov.lk](http://www.documents.gov.lk) எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



## விதிகள்

காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டவாறான 1984 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆந் திகதிய 305 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டவையும் 2019, ஏப்பிரல் 3 ஆந் திகதிய 2117/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறானவையுமான விதிகள் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகின்றன :-

## 1. விதி 19 இல் -

(அ) அதன் (1) ஆம் பந்தியினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

“(1) 8 ஆம் விதியின் 1 ஆம் பந்தியின்கீழ் கூட்டுத்தாபனத்தில் அவருடைய உறுப்பாண்மையை உறுப்பினர் ஒருவர் இழக்குமிடத்து, அத்தகைய உறுப்பினருக்கு மொத்தமாகப் பதினைந்தாயிரம் ரூபாவையும் (ரூ. 15,000) இதனகத்துப்பின்னர் “கௌரவப் பணிக்கொடை” எனக் குறிப்பீடு செய்யப்படும்) ஓய்வூதியம் பெற்ற திகதியிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கென ஒவ்வொரு மாதமும் மொத்தமாக இட்டுச் செல்லும் வகையில் தொண்ணூறாயிரம் ரூபா தொகையொன்று (ரூபா 90,000) செலுத்தப்படுதலும் வேண்டும்.”;

(ஆ) அதன் (4) ஆம் உட்பந்தியினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் -

“(4) கௌரவ பணிக்கொடையொன்றுக்கு உரித்துடையவராக வர விரும்புகின்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் பத்து ஆண்டுகள் எனும் காலப்பகுதிக்கு மாதமொன்றுக்கு முந்நாற்றி எழுபத்தைந்து ரூபா (ரூபா 375) என்ற வீதப்படி ஆண்டொன்றுக்கு ரூபா நான்காயிரத்து ஐந்நாறு (ரூபா 4,500) எனும் உதவு தொகையொன்றாகச் செய்தல் வேண்டும். கௌரவ பணிக்கொடை தொடர்பிலான எல்லா அறவீடுகளும் அரசு வங்கியொன்றில் நிலையான வைப்பொன்றில் வைப்பிலிடப்படுதல் வேண்டும். நிலையான வைப்பிலிருந்து திரண்ட வட்டியானது கௌரவ பணிக்கொடை சேமிப்பு கணக்கிற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் கௌரவ பணிக்கொடையின் கொடுப்பனவுக்கு பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.”;

## 2. 21 ஆம் விதியில் -

(அ) அதன் (1) ஆம் பந்தியினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

“விழாக் கடன்கள்” (1) (அ) உறுப்பினராக ஓராண்டுக் காலப்பகுதியைப் பூர்த்தி செய்துள்ளவரும் விழாக் கடனொன்றைப் பெறுவதற்கு விரும்புகின்றவருமான எவரேனும் உறுப்பினர், ஆண்டொன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபாவான (ரூபா 25,000.00) அத்தகைய கடனுக்கு உரித்துடையவராதல் வேண்டும். சொல்லப்பட்ட விழாக் கடனைப் பெற்றுக்கொண்ட எவரேனும் உறுப்பினர், இரண்டாயிரத்து ஐந்நாறு ரூபாவான (ரூபா 2,500) பத்து மாதாந்தத் தவணைக் கட்டணங்களில் பன்னிரண்டு சதவீத (12%) வட்டியுடன் சேர்த்து அத்தகைய தொகையைக் கொடுத்துத் தீர்த்தல் வேண்டும்.

(ஆ) உறுப்பினரெவரும், அவரினால் பெறப்பட்ட ஏதேனும் முன்னைய விழாக் கடன் ஏதேனுமிருப்பின் அது அத்தகைய உறுப்பினரால் முழுமையாகக் கொடுத்துத் தீர்க்கப்படும் வரை, விழாக் கடனொன்றைப் பெறுவதற்கு உரித்துடையவராதலாகாது.

(ஆ) அதன் (2) ஆம் பந்தியினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

(2) (அ) உறுப்பினராக ஓராண்டுக்காலப் பகுதியைப் பூர்த்தி செய்துள்ள எவரேனும் உறுப்பினர், பின்வரும் அட்டவணையின் நிரல் I இல் குறித்துரைக்கப்பட்ட அவரது உறுப்பாண்மை ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு நேரொத்ததாகவுள்ள பின்வரும் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய தொகையினதான நிவாரணக் கடனொன்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும் :-

| இலக்கம் | உறுப்பாண்மையின் காலப்பகுதி<br>(ஆண்டுகளில்) | சுடன் தொகை |
|---------|--------------------------------------------|------------|
| 1       | 01-05                                      | 75,000     |
| 2       | 05-10                                      | 100,000    |
| 3       | 10-15                                      | 150,000    |
| 4       | 15 க்கு மேல்                               | 200,000    |

4A

I கோவை : (I) செட்டி - இலங்கை பஞ்சாயத்து சபை சேர்ந்தவர்களுக்கு அளிக்கும் நிதியை - 2024.02.20

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2024.02.20

(ஆ) பந்தி 8 இற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

## அட்டவணை

| இல. | கடன் தொகை (ரூ.) | ஆறு மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) | 12 மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) | 18 மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) | 24 மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) | 36 மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) | 48 மாதங்களுக்கான தவணைகள் (ரூ.) | 12% சதவீத வட்டி (ரூ.) |
|-----|-----------------|---------------------------------|-----------------------|--------------------------------|-----------------------|--------------------------------|-----------------------|--------------------------------|-----------------------|--------------------------------|-----------------------|--------------------------------|-----------------------|
| 1   | 25,000          | 6,250                           | 375                   | 2,500                          | 300                   | 1,563                          | 282                   | 1,137                          | 273                   | 736                            | 265                   | 544                            | 261                   |
| 2   | 50,000          | 12,500                          | 750                   | 5,000                          | 600                   | 3,125                          | 563                   | 2,273                          | 546                   | 1,471                          | 530                   | 1,087                          | 522                   |
| 3   | 75,000          | 18,750                          | 1,125                 | 7,500                          | 900                   | 4,688                          | 844                   | 3,410                          | 818                   | 2,206                          | 795                   | 1,631                          | 783                   |
| 4   | 100,000         | 25,000                          | 1,500                 | 10,000                         | 1,200                 | 6,250                          | 1,125                 | 4,546                          | 1,091                 | 2,942                          | 1,051                 | 2,174                          | 1,044                 |
| 5   | 150,000         | 37,500                          | 2,500                 | 15,000                         | 1,800                 | 9,375                          | 1,688                 | 6,819                          | 1,639                 | 4,412                          | 1,589                 | 3,261                          | 1,566                 |
| 6   | 200,000         | 50,000                          | 3,000                 | 20,000                         | 2,400                 | 12,500                         | 2,250                 | 9,091                          | 2,182                 | 5,883                          | 2,118                 | 4,348                          | 2,087                 |

4. விதி 32 இல், அதன் (6) ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(7) கூட்டுத்தாபனமொன்றின் செயலாளராக மற்றும் பொருளாளராக சேவையாற்றுகின்ற எவரேனும் உறுப்பினர் இருநூறு (200) மணித்தியாலங்கள் எனும் மேலதிக வேலைநேரக் கொடுப்பனவுக்குச் சமனான மேலதிக படியொன்றாக அத்தகைய ஆளினுடைய அடிப்படைச் சம்பளத்தின் இருபத்தைந்து சதவீதத்துக்கு (25%) உரித்துடையவராதல் வேண்டும் ;

5. விதி 39 இல், அதன் (1) ஆம் பந்திக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுக :-

தலைவரின் மிகை யூதிய நிலுவை மற்றும் குழுவின் பிரயாணச் செலவுகள்

39. (1) குழுவின் பிரயாணச் செலவுகளுக்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆண்டிறுதிப் பொதுக் கூட்டத்தில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னர் தலைவராக அவரது பதவிக் காலத்தின் போது மாதமொன்றுக்கு அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் இருபத்தைந்து சதவீதத்தினை (25%) மிகையூதிய மொன்றாகப் பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும். எவ்வாறாயினும், அத்தகைய மிகையூதியம் இருபதாயிரம் ரூபாவை (ரூ. 20,000) விட விஞ்சியதாக இருத்தலாகாது என்பதுடன் அவர் இப்படியைவிட வேறு ஏதேனும் படிக்கு உரித்துடையவராதலாகாது.”;

EOG 02 - 0145